

THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

Manufacturers of Antiseptic Dressings

F.No. CS /2025-26_61

6th August, 2025

Head-Listing,
Metropolitan Stock Exchange of India Limited
Building A, Unit 205A, 2nd Floor,
Piramal Agastya Corporate Park,
L.B.S Road, Kurla West, Mumbai - 400 070.

Symbol: RAMARAJU

Dear Sir,

Sub: Newspaper publication – Notice for 85th AGM



In compliance with the provisions of Regulation 47 and other applicable provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the copy of advertisement published on 6th August, 2025 in newspapers viz. Business Line (English) and Makkal Kural (Tamil) informing about the convening of 85th Annual General Meeting of the Company and the dispatch of notice to the shareholders of the company.

This is for your kind information and records.

Thanking you,

Yours faithfully,

For The Ramaraju Surgical Cotton Mills Limited,



P. Muthukumar

Company Secretary & Compliance Officer

Mem. No. F12904

Encl: a/a



P.O. Box : 2, 119, 120, P.A.C. Ramasamy Raja Salai, Rajapalayam - 626 117. Virudhunagar District. Tamilnadu, India.

Ph (O) 91-4563-235904; E-mail : rscm@ramcotex.com; Web: www.ramarajusurgical.com

CIN : L17111TN1939PLC002302

GSTIN : 33AACT4308D1ZX

India, Philippines are now strategic partners

NEXT LEVEL. As part of strengthening relations, both countries will start work on a preferential trade agreement, says PM Modi

Amiti Sen
New Delhi

India and the Philippines have decided to elevate their relationship to that of strategic partners and will begin work on a bilateral preferential trade agreement (PTA) to boost growing two-way trade that has now crossed \$3 billion annually, Prime Minister Narendra Modi said.

Efforts are on to expedite review of the India-ASEAN free trade agreement (FTA) that is expected to strengthen trade ties further, Modi said in a joint statement to the media following his meeting with the Philippines’ President Ferdinand Marcos Jr in

New Delhi on Tuesday. “We have decided to take our relations to the level of strategic partnership. A comprehensive action plan is also being made to transform this partnership into concrete results. Our bilateral trade is continuously on the rise and has crossed the \$3 billion mark.”

“To strengthen it, we want to conclude the India-ASEAN FTA review as soon as possible on a priority basis. At the same time, we have also decided to work in the direction of forging a PTA,” Modi said.

NEW EPOCH Marcos Jr is in India on a five-day official visit and was welcomed by President Droupadi Murmu at the



BOLSTERING TIES. PM Narendra Modi and President Droupadi Murmu with Philippines President Ferdinand Marcos Jr and his wife Louise Marcos in New Delhi SHIV KUMAR PUSHPAKAR

Rashtrapati Bhavan earlier on Tuesday.

The Philippines President said that the bilateral relationship had entered a new epoch with the formal launch of the strategic partnership. “Today, India be-

comes only the fifth strategic partner for the Philippines. This new apex attests as much to the remarkably rapid growth, broadening and deepening of our 75-year-old bilateral relationship, the possibility

ies represented by the strong upward trajectory of our two economies,” he said.

“We agreed to continue levelling up our collaboration in defence and security. We express satisfaction over the rapid pace of the Philippines’ ongoing defence modernisation and expanding capabilities and footprints of India’s indigenous defence industry as a partner in this undertaking, exemplified by our BrahMos project,” Marcos Jr added.

RECIPROCAL TARIFF The decision to focus on strengthening trade ties by forging an India-Philippines PTA and completing the review process of the

India-ASEAN FTA is especially important as India, as well as the ASEAN bloc, have been hit by reciprocal tariffs of the Donald Trump administration in the US.

The tariffs, fixed at about 19-20 per cent for many ASEAN countries, including the Philippines, Vietnam, Indonesia and Malaysia and at 25 per cent for India, could affect demand from the US as prices go up.

While Modi did not mention Trump’s tariffs and the ongoing turbulence in economic ties with the US in his speech, he stated that the two leaders had detailed discussions on bilateral cooperation, regional issues and the emerging global situation.

Companies from both

countries are actively working in sectors such as information and digital technology, health, automobiles, infrastructure and minerals, Modi pointed out.

There is joint research going on in the area of science and technology in various fields, from virology to AI and additive manufacturing, he said.

Philippines for further co-operation with Indian defence industry

Dalip Singh
New Delhi

Philippines President Ferdinand Marcos Jr on Tuesday called for further co-operation with the Indian defence industry to support military modernisation in Manila.

“It is a matter of pleasure that today we have decided to elevate our relations to the status of a strategic partnership. A comprehensive action plan has also been formulated to translate the potential of this partnership into results,” Prime Minister Narendra Modi said after a bilateral meeting with President Marcos.

“We have agreed to continue levelling up our collaboration in defence and security,” Marcos said on his part.

He also expressed hope that India’s

indigenous defence manufacturing industry’s expanding capabilities and footprint would support the Philippines’ ongoing military modernisation, which is facing increasing maritime claims by China in the South China Sea.

“We expressed satisfaction over the rapid pace of the Philippines’ ongoing defence modernisation and the expanding capabilities of India’s indigenous defence industry as a partner in this undertaking, exemplified by our BrahMos project,” Marcos said.

After the acquisition of BrahMos supersonic missiles in 2022, the Philippines is also interested in other defence deals with India, including Akash missiles and air defence systems.

Both countries have agreed to hold service-to-service talks aimed at

enhancing information sharing and joint military training.

JOINT OPERATIONS “We will foster naval and Coast Guard interoperability via port calls, cooperative activities and capacity building in the maritime domain,” Marcos said.

Modi also thanked the Philippines for condemning the April 22 Pahalgam terror attack and standing with India in the fight against terrorism. “India and the Philippines are friends by choice and partners by destiny. From the Indian Ocean to the Pacific, we are united by shared values. Ours is not just a friendship of the past; it is a promise to the future,” Modi said. He added that the Philippines is an important partner in India’s Act East Policy and ‘MAHASAGAR’ vision.

PB Balaji to steer JLR amid global headwinds

Our Bureau
Mumbai

Tata Motors Chief Financial Officer PB Balaji, who takes over as the Chief Executive Officer of Jaguar Land Rover from November 2025, will be helming the luxury car maker at a critical time when the global economy is gripped with an uncertain trade environment.

SPOTLIGHT.

The UK-based subsidiary of Tata Motors has forecast muted growth in the current fiscal year and projected near-zero cash flows.

In the first quarter of FY26, its global wholesales were 11 per cent lower



PB Balaji

than the year-ago period. It is facing demand headwinds from China, a key market and challenges in the transition to electric vehicles.

FIRST INDIAN Balaji, a mechanical engineer from IIT-Chennai and a post-graduate management diploma holder from IIM-Kolkata, will be the

fifth CEO and first Indian to head JLR after it came into the Tata Motors fold in 2008.

“The search for a suitable candidate to lead JLR has been undertaken by the Board for the past few months and after careful consideration, it was decided to appoint Balaji. He has been associated with the company for the past many years and is familiar with the company, its strategy and has been working with the JLR leadership team. This move will ensure that we continue to accelerate our journey to Reimagine JLR,” said Tata Sons Chairman N Chandrasekaran in a statement while making the announcement.

In 2017, Balaji joined the Tata Motors group as its

CFO, replacing one of the longest-serving finance heads in the company CR Ramakrishnan.

He worked in the Unilever group for several years in various roles, including supply chain and finance functions, across geographies including Asia, Switzerland, the UK and India.

He joined Hindustan Unilever as a management trainee in 1993 and rose to Vice-President, Finance for the home and personal care business. He moved to Unilever in 2011, was Vice-President, treasury, in Singapore and then the Group Chief Accountant in London.

Before joining Tata Motors, he was the CFO at Hindustan Unilever for over three years.

Kaspersky doubles down on India with AI-led security, local R&D push

Jyoti Banthia
Da Nang

Cybersecurity firm Kaspersky is ramping up its India play as it looks to expand its business partnership with distributors and enterprises, as well as betting on AI-driven consumer security solutions and deeper local innovation to tap into the country’s evolving digital ecosystem, said Adrian Hia, Managing Director, APAC, Kaspersky.

“We will continue to expand coverage through partners,” said Hia, adding that the company is looking to expand its presence in tier 2 cities.

AIDEFENCE “In India, as IT and OT systems become increasingly connected, the consumer’s attack surface is widening. We are responding with AI-powered, convergence-aware security that extends enterprise-grade capabilities into homes and small offices,” he added.

Kaspersky has embedded a part of its Global Research and Analysis Team (GReAT) in India. These teams monitor over 900 advanced persistent threat groups daily and support the firm’s global threat intelligence operations. Over the past two years, Kaspersky has tripled

Kaspersky is actively scaling up its presence in India, both in hiring and innovation, especially within research, GCCs and threat intelligence

ADRIAN HIA MD, APAC, Kaspersky

its local workforce, expanding across sales, technical support, and R&D roles.

While not branded explicitly as Global Competence Centres (GCCs), Kaspersky’s India-based research hubs function similarly, contributing to global innovation.

“Kaspersky is actively scaling up its presence in India, both in hiring and innovation, especially within research, GCCs, and threat intelligence. Currently, we have 50 team members,” he added.

India is also playing a dual role in Kaspersky’s AI strategy.

“We see Indian users facing AI-powered threats like phishing scams and fake UPI apps, with ₹938 crore lost in just five months of 2025. At the same time, India’s talent pool and AI adoption make it a critical testing ground for detection models,” he said.



ACADEMIC ALLIANCES Despite the large base of tech professionals, there remains a gap in advanced cybersecurity skills, particularly in areas like AI-driven security and industrial systems protection. Kaspersky is working to address this through academic alliances with institutions like IIT-Delhi, MIT-Bengaluru, and MAHE-Manipal, and training programmes under its Kaspersky Academy Alliance.

To differentiate in a crowded market, Kaspersky is pairing its tech muscle with local engagement. Its partnership with the Mumbai Indians as their official cybersecurity sponsor has boosted consumer engagement, supported by educational outreach and India-specific threat insights.

The writer is in Da Nang, Vietnam at the invitation of Kaspersky

Torrent Power Q1 profit down 25.5% to ₹742 crore

Our Bureau
Ahmedabad


Elevated gas prices and lower power demand due to the early onset of the monsoon led to a 25.5 per cent year-on-year drop in Torrent Power’s profit, which fell to ₹742 crore in the first quarter of the financial year 2025-26.

Revenue from operations fell 12.5 per cent to ₹7,906 crore.

A 32 per cent decline in revenue from generation and a 5.7 per cent dip in transmission and distribution revenues adversely affected the company.

Torrent Power has an aggregate installed generation capacity of 4,881 MWp, which includes 2,730 MW of gas-based, 1,789 MWp of renewable and 362 MW of coal-based capacity.

BRIGHT SPOT The renewables segment was the only bright spot, which saw a 20 per cent growth in revenue. “Improved contributions from the renewable segment were driven by solar capacity additions and favourable wind conditions, resulting in better PLP,” the company stated.



MAITHON POWER LIMITED
(Contracts Department)
Maithon Power Ltd, Village: Dambhui, PO Barbardia, PIN828205, District-Dhanbad

CORRIGENDUM

The Maithon Power Limited has invited expression of interest from eligible vendors for the "TG Auxiliaries Overhauling JOBS DURING U#1 AOH in FY26" vide advertisement on 7th April 2024.

Notice is hereby given to interested parties for an amendment to our Notice inviting Expression of Interest for the abovementioned Package. Interested parties may visit Tender section of our website (URL: <https://www.tatapower.com/tender/tenderlist.aspx>) for downloading the same. There are some changes proposed in the commercial criteria. Initially it was mentioned that the average annual turnover of the bidder shall not be less than Rs. 15.0 Crores (Rupees fifteen crores only) for the preceding three financial years (2021-22, 2022-23, 2023-24). Now this criteria changes to Rs. 2.0 Crores (Rupees two crores only) for the preceding three financial years (2021-22, 2022-23, 2023-24)

Eligible parties willing to participate may submit their expression of interest along with the tender fee for issue of bid document latest by **10th Aug-2023**. Parties who have already submitted their expression of interest need not re-apply.

Alembic
Touching Lives Over 100 Years

ALEMBIC PHARMACEUTICALS LIMITED
CIN: L24230GJ2010PLC061123
Regd. Office: Alembic Road, Vadodara - 390 003
Tel.: 0265 6637000
E-mail: apl.investors@alembic.co.in
Website: www.alembicpharmaceuticals.com

Extract of statement of Consolidated Unaudited Financial Results for the quarter ended 30th June, 2025


Particulars	(₹ in Crores except per share data)		
	Quarter Ended 30.06.2025 (Unaudited)	30.06.2024 (Unaudited)	Year Ended 31.03.2025 (Audited)
Total Income from Operations	1,710.72	1,561.73	6,672.08
Net Profit for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items)	190.10	157.03	694.31
Net Profit for the period before tax (after Exceptional and/ or Extraordinary Items)	190.10	157.03	707.18
Net Profit for the period after tax attributable to shareholders of the company (after Exceptional and/ or Extraordinary items)	154.38	134.71	583.42
Total Comprehensive Income for the period	154.33	131.21	587.54
Equity Share Capital	39.31	39.31	39.31
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of previous year	—	—	5,151.63
Earning Per Share (Face Value of ₹2/- each) Basic & Diluted	7.85	6.84	29.68

Notes:

1. **Standalone details**

	Quarter Ended 30.06.2025 (Unaudited)	30.06.2024 (Unaudited)	31.03.2025 (Audited)
Income from Operations	1,494.17	1,475.56	6,032.63
Profit Before Tax	125.52	213.20	595.72
Profit After Tax	103.52	176.19	503.12

2. The above is an extract of the detailed format of the unaudited financial results filed with the Stock Exchanges. The detailed Financial Results are available on the Stock Exchange's website at www.nseindia.com and www.bseindia.com and Company's website (URL: <https://alembicpharmaceuticals.com/quarterly-results>). The same can also be accessed by scanning the Quick Response (QR) Code provided below.



For Alembic Pharmaceuticals Limited
Sd/-
Chirayu Amin
Chairman and CEO

Place : Vadodara
Date : 5th August, 2025

VIKAS WSP LIMITED
Regd. Office: Railway Road Shani, Marjuna, India, 127046,
Corporate Office: E-86/87, Udyog Vihar III/CO, Industrial Area, Sri Ganganagar,
Rajasthan, India, 335002
CIN: L24139HR1988PLC030300
Email : csvikaswspdt@gmail.com, Website : <http://www.vikaswspdt.in>

NOTICE OF ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 36th Annual General Meeting of Vikas WSP Limited will be held on Saturday, 30th August, 2025, at 12:00 P.M. (noon), through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the business as set out in the 36th AGM Notice of the Company.

The Ministry of Corporate Affairs, Government of India ("MCA") vide its general circular no. 9/2024 dated, General Circular Nos. 20/2020 dated May 5, 2020 and 09/2023 dated September 25, 2023 and other circulars issued in this respect (Circulars) and further Securities and Exchange Board of India ("SEBI") vide its Circular dated October 7, 2023 ("SEBI Circular") has provided relaxations from compliance with certain provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations), accordingly, the companies are allowed to hold Annual General Meeting ("AGM") through VC/OAVM, without the physical presence of Members at a common venue. Thus, in compliance with the Circulars, the AGM of the Company is being held through VC/OAVM. Notice is also hereby given pursuant to Section 91 of the Act and Regulation 42 of the SEBI Listing Regulations, 2015 that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Monday, the 25th August, 2025 to Saturday, 30th August, 2025 (both days inclusive) for the purpose 36th Annual General Meeting of the Company for the year 2023-24.

Notice of the AGM along with the Annual Report is being sent through electronic mode to those Members whose email addresses are registered with the Company / Depositories. Members may note that the Notice and Annual Report will also be available on the Company's website <http://www.vikaswspdt.in>, website of stock exchange i.e. BSE Limited at www.bseindia.com and on the MFUG Intime India Private Limited at <https://in.mfpm.mfug.com/>.

Members who have not yet registered their e-mail addresses are requested to follow the process mentioned below for registering their e-mail addresses to receive the Notice of the AGM and Integrated Annual Report electronically and to receive Login credentials. Further relevant details along with the prescribed forms are available on the Company's website i.e. <http://www.vikaswspdt.in> and the website of the RTA i.e. <https://in.mfpm.mfug.com>.

Pursuant to Master Circular dated 7th May, 2024 & Circular dated 10th June, 2024 issued by SEBI, it is mandatory for all the holders of physical securities to furnish their KYC details including Bank Details. Further details are available on website of the Company and RTA aforementioned.

Details of e-voting are also available on the website of the company and RTA. Further queries relating to e-voting or resolutions proposed to be passed at ensuring AGM may be addressed to the RTA at delhi@in.mfpm.mfug.com and/ or to the Company on the email as provided above.

Place: Siwani
Date: 06-08-2025

Saroj Kumar Senapati,
Company Secretary cum Compliance officer
M.No. - F2898
By order of the Resolution Professional
Mr. Darshan Singh Anand
Resolution Professional
IBBI Reg. No.: IBBI/PA-002/IP-NO0326/2017-18/10931

THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED
CIN : L17111TN19399PLC002302
Regd. Off.: P.A.C. Ramaswamy Raja Salai, Rajapalayam - 626117, Tamilnadu.
Ph.: 04563-235904 | E-Mail: rcsm@ramotex.com | Website : www.ramarajusurgical.com

NOTICE OF 85th ANNUAL GENERAL MEETING

Dear Member(s),

1. Notice is hereby given that the Eighty Fifth Annual General Meeting of the Company ("85th AGM") will be convened on Friday, the 29th August 2025 at 9.30 AM through Video Conference / Other Audio Visual Means ("VC") facility, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circulars of Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, issued pursuant to conducting of Annual General Meeting.

2. The Notice of the 85th AGM and the Annual Report for the year 2024-25 including the financial statements for the year ended 31st March 2025 ("Annual Report") has been sent on 5th August, 2025 through email to all those Members, whose email addresses are registered with the Company/RTA or with their respective Depository Participants ("Depository"). Web link for accessing annual report for the year 2024-25 is <https://www.ramarajusurgical.com/reports/AnnualReport-2024-25.pdf>.

3. The instructions for e-voting and for participating in the AGM are provided in the Notice of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be available on the website of the Company i.e. www.ramarajusurgical.com and on the website of Stock Exchange i.e. MSE <https://www.mse.in> and CDSL's e-voting portal at <https://www.evotingindia.com>.

4. Members holding shares in physical mode and have not registered their E-Mail ID may update the same by submitting form ISR - 1 to M/S. Cameo Corporate Service Limited, our Registrar and Share Transfer Agent. Members holding shares in demat mode may contact their respective depository participant for the same.

5. The Cut-off Date is 22nd August, 2025, for determining the eligibility of the shareholders to vote by remote e-voting or in the AGM.

6. Members holding shares in physical mode and members who have not registered their E-Mail ID with the Company / RTA and Depository Participant and the members who have acquired shares after the dispatch of the notice and holding shares as of Cut-Off Date, may cast their vote through remote e-voting or through the e-voting during the meeting, by following the procedures mentioned in Point No: 13(D) or (F) of the Notice convening the AGM.

Members may also note:

a) Voting Rights shall be in proportion to the Equity Shares held by the Members as on the Cut-Off Date.

b) Remote e-voting will commence at 9.00 A.M. on Tuesday, the 26th August 2025 and ends at 5.00 P.M. on Thursday, the 28th August 2025. During this period, Members holding shares as on the Cut-off Date, may cast their votes electronically.

c) Those Members, who will be present in the AGM through VC and have not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM.

d) Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC but shall not be entitled to cast their votes again.

e) If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or call Toll Free no 1800 21 09911.

Contact details of M/S. Cameo Corporate Service Limited (RTA): No.1, Club House Road, Chennai - 600 002, Ph: 044-28460390, email: investor@cameoindia.com, www.cameoindia.com.

For THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED
Sd/-
P. Muthukumar
Company Secretary

Rajapalayam
05.08.2025

HIRA
GODAWARI POWER & ISPAT LIMITED
Regd. Office: 428/2, Phase-I, Industrial Area, Siltara, Raipur (C.G.) Corporate Office: Hira Arcade, Pandri, Raipur (C.G.) 492004
CIN.: L27106CT1999PLC013756, Tel : 0771-4082000, Web.: www.godawaripowerispat.com, E-mail: yarra.rao@hiraigroup.com

EXTRACT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2025
(Except EPS all figures Rs in Crores)

S. No.	Particulars	CONSOLIDATED			
		3 MONTHS ENDED		YEAR ENDED	
		Un-audited 30.06.2025	Audited 31.03.2025	Un-audited 30.06.2024	Audited 31.03.2025
1	Total income from Operations	1345.70	1492.87	1372.42	5471.71
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	290.53	295.17	387.32	1091.32
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	290.53	295.17	387.32	1092.02
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	216.41	221.67	286.89	812.98
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	217.69	220.87	293.30	807.97
6	Paid Up Equity Share Capital	61.31	61.29	62.36	61.29
7	Reserves (excluding Revaluation Reserve as shown in the Audited Balance Sheet of the previous year)				4844.70
8	Earnings Per Share (of Rs. 1/- each) (for continuing and discontinued operations) (before and after extraordinary items)				
	(a) Basic	3.52	3.61	4.59	13.24
	(b) Diluted	3.50	3.58	4.56	13.14


The additional Informations on Standalone Financial Results are as below: (Rs In Crores)

S. No.	Particulars	STANDALONE		YEAR ENDED	
		3 MONTHS ENDED		YEAR ENDED	
		Un-audited 30.06.2025	Audited 31.03.2025	Un-audited 30.06.2024	Audited 31.03.2025
1	Total Income From Operations	1158.29	1302.73	1221.66	4762.89
2	Profit/(Loss) Before tax	270.31	274.29	372.84	1035.75
3	Profit/(Loss) after tax	200.50	204.49	274.84	769.64

Notes : 1. The Financial Results of the company for the quarter ended 30th June, 2025 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 5th August, 2025.

2. The above is an extract of the detailed format of financial results filed for the quarter ended 30th June, 2025 filed with stock exchanges under regulation 33 & other applicable provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full formats of the financial results are available on the stock exchange websites (www.bseindia.com and www.nseindia.com) and on the Company's website at Investors> Financial Reporting> Quarterly Report at www.godawaripowerispat.com and also you can view results by QR code.

Place: Raipur
Date: 05.08.2025



For and on behalf of Board of Directors
Sd/- Abhishek Agrawal
Whole Time Director

CM YK CH-CH

4 நாட்களும் தினமும் காலை 10 மணிக்கு மலையேத்துள்ள சப்பிரமணியம் மீதமாகக் குறிப்பு அபிஷேகங்கள் மற்றும் தங்கக் கவசத்தாண்டிப்பாநனை நடைபெறும் விழா ஏற்பாடுகளை அருணகிரிநாதர் திருப்புக்ம் மற்ற நிர்வாகிகள் மற்றும் விழைகுழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

விழா ஏற்பாடுகளை அருணகிரிநாதர் திருப்புக்ம் மற்ற நிர்வாகிகள் செத்தில்தும், கிருஷ்ணன், பொன்றாஜ், திருநாவுக்கரசு, பூபாலன் மற்றும் விழா குழுவினர் செய்து உள்ளனர்.